

சக்தி சங்கமம்

09- மார்ச் - 2021
கமலம்-1, இதழ் -43



மங்களபுரி டைம்ஸ் - பிரதி செவ்வாய் கிழமை



108 சக்தி பீட ஆலயம், மங்களபுரி, கண்ணன்தாங்கல்.

உலகம் பரவிய மதம் - ஸ்ரீ மஹா பெரியவா அருளியது. இன்னொரு விஷயம் சகரர்கள் யாக குதிரையைத்தேடி பூமியை வெட்டிக்கொண்டே பாதாள உலகத்திற்கு போனார்கள் அல்லவா. (ராமாயணத்தில் ஸ்ரீ ராமனின் முன்னோர்களில் ஒருவரான மன்னர் சகரன் அஸ்வமேத யாகம் செய்யும்போது யாக குதிரை காணாமல்போக அதைத்தேடி அவரின் 60,000 மகன்களும் பூமியை தோண்டி பாதாள லோகம் சென்றனர். அப்போது உண்டான கடலே அந்த மன்னர் சகரனின் பெயரால் சாகரமாயிற்று. கடைசியில் சகரனின் மகன்கள் மகரிஷி கபிலரின் ஆஸ்ரமத்தில் அந்த யாக குதிரையை கண்டனர் மகரிஷியை இம்சிக்க அவர் சாபத்தினால் சாம்பாலாகிவிட்டனர்.) எனக்கு தோன்றுகிறது இதுதான் - நம் தேசத்திற்கு நேர் கீழேயுள்ள அமெரிக்காவைப் பாதாளம் என்று வைத்துக்கொண்டால் அங்கிருக்கும் கபிலாரணயம் மருவி கலிப்பாரணயம் அல்லது கலிபோர்னியா வாக மாறியிருக்கலாம். அதற்கு பக்கத்தில் உள்ள குதிரை தீவு சாம்பல் தீவு உள்ளது குறிப்பிடத்தக்கது. (தொடரும்)

சக்தியை போற்றுவோம்- இந்த வாரம் முதல் அன்னையை பற்றிய முக பஞ்சசதீ ஆர்யா சதகத்திலிருந்து ஒரு ஸ்லோகத்தை பாப்போம்.
கஞ்சன காஞ்சீநிலயம் கரத்ருத கோதண்டபாண
ஸ்ருணிபாலம் கடினஸ்தனபர நம்ரம் கைவல்யானந்த
கந்தம் அவலம்பே||

பொருள்:

- ❖ காஞ்சிபுரம் எனும் சேஷத்தையே தனது இருப்பிடமாகக்கொண்டு தன் கைகளில் கோதண்ட (கரும்பு), பாண (மலர்), அங்குச மற்றும் பாசம் தரித்து ஸ்தன பாரத்தால் சிறிது சாய்ந்த திரு மேனியுடன் உள்ள தேவி. இந்த தேவி மிக உயர்ந்த மோகூ நிலையில் நிலையில் பெறும் ஆனந்தத்திற்கு வித்து. பராசக்தியான தேவி காமாசுதியை சரணடைகிறேன் என்கிறார் மூகர்.
- ❖ ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரியே தேவி ஸ்ரீ காமாசுதியாகையால் அதே ஆயுதங்களை கைகளில் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. (தொடரும்)

சக்தி பீடம் 43: கல்யாணி தேவி . மலயாசலம்

- ❖ பகவான் வேத வ்யாஸர் குறிப்பிட்ட 43 வது சக்தி பீட ஸ்தலம் மலயாசலம். பரசுராமர் தன்னுடைய தபோபலத்தால் உருவாக்கியதே மலயாசல அல்லது கேரளா சேஷத்தரம் அது இன்றைய , கன்னியாகுமரி மாவட்டம், கேரள மாநிலம் மற்றும் கொங்கண பகுதிகள் கொண்டது. இதில் எந்த இடம் புராதனமான சக்தி பீடம் என்பது தெரியாமல் காலப்போக்கில் மறைந்துவிட்டது.
- ❖ நம்மை பொறுத்தவரை ஸ்ரீ வியாசர் கூறிய இந்த தேவியின் ரூபத்தை மங்களபுரி சேஷத்தரத்தில் சிற்ப சாஸ்திர முறைப்படி அமைத்துள்ளோம்.
- ❖ அன்னை நின்ற கோலத்தில் நான்கு கைகளுடன் சக்தி ஆயுதம், தூலம் மாற்றும் அபய வர ஹஸ்த முத்திரையில் சேவை சாதிக்கிறார். பக்தர்களுக்கு அவரவர் கர்ம பலனுக்கு ஏற்ப மோகத்தை கொடுத்து பின்னர் பரம கருணையால் அதை நீக்கி அருளும் கல்யாண குணம் கொண்டவர் இந்த தேவி. (தொடரும்)

மங்களபுரியில் உலக மக்கள் கொடிய கொரானா துயரிலிருந்து விடுபெற 27 நாட்கள் தொடர் நஷைத்திர யாகம் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகள் 14-மார்-21 முதல் 09-ஏப்-21 வரை நடை பெறுகிறது பக்தர்கள் பங்குபெற்று பயன் பெற அழைக்கிறோம்

ஸ்ரீ குருஜியின் அம்ருதவாணி - குரு மஹிமை
ஒரு முறை ஸ்ரீ ஆதிசங்கரர் காசியில் கங்கைக்கரையில் தன் சிஷ்யர் சனந்தனருடன் குளிக்க சென்றார். அவர் தன் சீடனின் பக்தியை சோதித்து அவனின் குரு பக்தியை வெளிப்படுத்த எண்ணினார். ஸ்ரீ சங்கரர் இக்கரையில் குளிக்க ஸ்ரீ சனந்தனர் நதியின் அக்கரையில் குருவின் வஸ்திரங்களை காய வைத்துக் கொண்டிருந்தார். ஸ்ரீ சங்கரர் ஈர வஸ்திரத்துடன் நின்றுகொண்டு அக்கரையில் இருந்த சனந்தரை காய்ந்த வஸ்திரம் கொண்டு வா என்றார். தன் குருவான சங்கரர் குரலைக் கேட்டவுடன் சனந்தனர் கங்கை நதியின் ஆழம், பிரவாகம் என எதையும் பொருட்படுத்தவில்லை குரு பக்தியில் கங்கையில் இறங்கி நடக்க கங்கை மாதாவும் அவர் நடக்கும் வழியில் தாமரை புஷ்பங்களை புஷ்பித்தாள் ! சனந்தனர் இவ்வாறு நடந்தே கங்கையை கடந்து குருவின் கட்டளையை நிறைவேற்றினார் எனவே அவர்க்கு பத்ம பாதர் என குரு சங்கரர் அளித்தார். (தொடரும்)

தெரிந்த மஹான் தெரியாத தகவல் - ஸ்ரீ தேசிகர்

- ❖ ஸ்ரீ லட்சுமி தேவியை துதித்து ஸ்ரீ தேசிகர் பாடிய ஸ்ரீ ஸ்துதியை கேட்டவுடன் அங்கே ஒரு பெரிய அதிசயம் நடந்தது. ஆம் அன்னை அங்கே தங்க நாணயங்களை பொழிந்தாள்!! ஸ்ரீ தேசிகர் உடனே எல்லா தங்க நாணயங்களையும் அந்த ஏழை அந்தண இளைஞனையே எடுத்துக்கொள்ள சொல்லிவிட்டார்.
- ❖ அந்த இளைஞன் அந்த தங்க நாணயங்களைக்கொண்டு திருமணம் செய்துகொண்டு இல்லற தருமத்தை சிறப்பாக நடத்தினார் என்பது வரலாறு. இவ்வாறு அன்னையின் பக்தியில் திளைத்தவர் ஸ்ரீ தேசிகர். அவர் கூறியிருப்பது: எப்போதும் ஸ்ரீமன் நாராயணனையும் தாயார் லட்சுமி தேவியையும் பிரித்து பார்க்கக்கூடாது. தாயாரின் லட்சுமி கடாசுஷத்தினால் மட்டுமே சகல ஐஸ்வர்யங்களையும் பெறமுடியும் என்பதே தாத்பர்யம்.